

வேடிக்கை அனுமதிச் சீட்டு

கோடைகால விடுமுறையின் பொழுது ஒன்ராறியோவில் உள்ள 18 பிரபலமான கவர்ச்சி ஸ்தலங்களில் வயதுவந்தவர் அல்லது முதியவர் ஒருவருடன் கூடிச் செல்லும் பிள்ளைகள் இலவசமாக உட்செல்வதற்கு அனுமதிக்கும் கூப்பன்கள் ஒரு புத்தகமாகக் கட்டப்பட்டு இந்த வேடிக்கை அனுமதிச் சீட்டில்(Fun Pass) அடங்கியுள்ளது.

பங்குபற்றும் ஒன்ராறியோ பூங்காக்கள் ([Ontario Parks](#)) அமைந்துள்ள இடங்களில் நாளாந்தம் வாகனம் நிறுத்தும் அனுமதிப்பத்திரக் கட்டணத்திலிருந்து \$2 டொலர்கள் கழிவும் இந்த அனுமதிச் சீட்டுடன் சேர்த்துக் கிடைக்கிறது.

இவற்றால் குடும்பங்களுக்குக் கிடைக்கும் மொத்தச் சேமிப்பு எல்லாமாக \$165 டொலர்களுக்கு மேலாகும்.

அச்சிட்ட சீட்டு வடிவம்

வேடிக்கை அனுமதிச் சீட்டின் அச்சிட்ட ஒரு பிரதி ஒன்ராறியோவில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பாடசாலைகளின் ஊடாகப் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. கல்வியின் ஆண்டு முடிவில் ஒரு பிள்ளைக்கு வழங்கப்படும் தேர்ச்சி அறிக்கை அட்டையுடன் சேர்த்து இது வீட்டிற்கு அனுப்பப்படுகிறது.

கணினி வழியான சீட்டு வடிவம்

நீங்கள் கணினி வழியாகவும் இந்த வேடிக்கை அனுமதிச் சீட்டினை அச்சிட்டுப் பெறக்கூடிய ஒரு வடிவத்தில் காணலாம். இந்த அனுமதிச் சீட்டினை கணினி வழியாக பெறுவதற்கு உங்களுக்குப் பின்வருவன தேவைப்படும்:

- உங்கள் பிள்ளையின் பாடசாலைச் சபைக்கு அல்லது தனியார் பாடசாலைக்கு உள்ள பெயர்
- உங்கள் தபால் முகவரியில் உள்ள குறியீடு

வேடிக்கை அனுமதிச் சீட்டினைப்பற்றிய கேள்வி எதுவும் உங்களிடம் உண்டா?

மின்னஞ்சல் செய்யுங்கள் funpass@ontario.ca அல்லது தொலைபேசியில் அழையுங்கள் 416-327-7705

பங்குபற்றும் கவர்ச்சி ஸ்தலங்கள்

மாகாணம் அடங்கிலும்

ஒன்ராறியோ பூங்காக்கள் [Ontario Parks](#) (நாளாந்த வாகன அனுமதிப் பத்திரத்துக்கு கட்டணக் கழிவு உண்டு)

மத்திய ஒன்ராறியோ

கிளையின்பேர்க்

- மாக்மைக்கெல் கனேடிய சித்திரச் சேகரிப்புத் தொகுதி([McMichael Canadian Art Collection](#))

மிட்லன்ட்

- ஹீயூறன்ஸ் மத்தியில் செயின்ற்-மாறி ([Sainte-Marie among the Hurons](#))

பெனிற்றங்குவிஷின்

- துறைமுகத்தைக் கண்டறியும் சுற்றுலா ([Discovery Harbour](#))

ரொறொன்ரோ

- ஒன்ராறியோ கலைகள் காட்சியகம் ([Art Gallery of Ontario](#))
- ஒன்ராறியோ விஞ்ஞான நிலையம் ([Ontario Science Centre](#))
- நோயல் அரசு ஒன்ராறியோ அருங்காட்சியகம் ([Royal Ontario Museum](#))
- எல்ஜின் மற்றும் வின்ரர் கார்டன் அரங்க நிலையம் ([Elgin and Winter Garden Theatre](#)) (சுற்றுலாக்கள் மட்டும்)

வடக்கு ஒன்ராறியோ

சுட்பெறி

- வடக்கு விஞ்ஞான நிலையம் ([Science North](#))

தண்டர்பே

- வில்லியம் கோட்டை வரலாற்றுப் பூங்கா([Fort William Historical Park](#))

தென்மேற்கு ஒன்ராறியோ

டிநெஸ்டன்

- அங்கிள் ரொம்மின் குடில் வரலாற்றிடம் ([Uncle Tom's Cabin Historic Site](#))

தென்மத்திய ஒன்ராறியோ

பேர்லிங்ரன்

- நோயல் அரசு தாவரவியல் பூங்கா ([Royal Botanical Gardens](#))

நயாகரா போல்ஸ்

- வண்ணத்துப் பூச்சிக் காப்பகம் ([Butterfly Conservatory](#))
- ஈறிப் பழங் கோட்டை ([Old Fort Erie](#))

குவீன்ஸ்ரன்

- லோறா ஸெக்கோர்ட் பண்ணை வீடு ([Laura Secord Homestead](#))

கிழக்கு ஒன்ராறியோ

ஓகஸ்ரா

- ஹோம்வுட் அருங்காட்சியகம் ([Homewood Museum](#))

புறொக்வில்

- புல்போர்ட் இடம் அருங்காட்சியகம் ([Fulford Place Museum](#))

கிங்ஸ்ரன்

- ஹென்றி கோட்டை தேசிய வரலாற்றிடம் ([Fort Henry National Historic Site](#))

மொறிஸ்பேர்க்

- மேற்பாகக் கனடாக் கிராமம் ([Upper Canada Village](#))